

1. The main objective of financial accounts is

- (A) Calculation of profit (B) Comparison of final statements  
(C) Calculation of ratios (D) All the above

நிதிக் கணக்கியலின் - முக்கிய நோக்கம் என்பது

- (A) இலாபத்தை கணக்கிடுவது (B) இறுதிப் பட்டியலினை ஒப்பீடு செய்வது  
(C) விகிதாச்சாரத்தை கணக்கிடுவது (D) மேற்சொன்ன மூன்றும்

2. Accounting is

- (A) Formation of rules (B) Recording transactions  
(C) An art (D) All the above

கணக்கு வைப்பு - என்பது

- (A) விதிகளை ஏற்படுத்துவது (B) வியாபார நடவடிக்கைகளை பதிவு செய்வது  
(C) ஒரு கலை (D) மேற்சொன்ன மூன்றும்

3. Goodwill is a

- (A) Fixed asset (B) Fictitious asset  
(C) Wasting asset (D) Investments

நற்பெயர் என்பது

- (A) அசையாச் சொத்து (B) கற்பனையான சொத்து  
(C) தேவையில்லா சொத்து (D) மூலதனம்

4. Creditor is a person

- (A) To whom goods are sold on credit  
(B) From whom goods are purchased on credit  
(C) Who donates money  
(D) Who lends money

கடன் ஈந்தோர் என்பவர்

- (A) கடனுக்கு பொருட்களைப் பெற்றவர் (B) கடனுக்கு பொருட்களை விற்கிறவர்  
(C) தொகையை வழங்கியவர் (D) தொகையை கடனாக கொடுத்தவர்

5. Furniture A/c is a

- (A) Real A/c (B) Nominal A/c  
(C) Personal A/c (D) None of the above

தளவாட சாமான்கள் கணக்கு என்பது

- (A) ஆள்சாரா கணக்கு (B) பெயரளவுக் கணக்கு  
(C) ஆள்சார் கணக்கு (D) மூன்றும் அல்ல

6. Capital A/c is  
 (A) An asset (B) A liability  
 (C) An expenses (D) None of the above

மூலதனக் கணக்கு என்பது

- (A) ஒரு ஆஸ்தி (B) ஒரு பொறுப்பு  
 (C) ஒரு செலவு (D) மூன்றும் அல்ல

7. When purchase of a machine is debited to purchase account, it will  
 (A) Inflate the profit  
 (B) Reduce the profit  
 (C) It has no impact on profit  
 (D) None of the above

இயந்திரம் கொள்முதல் செய்யப்பட்டதை கொள்முதல் கணக்கில் பற்று வைக்கப்படுமாயின் அந்த நடவடிக்கை

- (A) இலாபத்தை அதிகரிக்கும்  
 (B) இலாபத்தை குறைக்கும்  
 (C) இலாபத்தில் எந்தவித பாதிப்பும் ஏற்படுத்தாது  
 (D) மூன்றும் அல்ல

8. Overdraft as per cashbook means  
 (A) Credit balance in the pass book  
 (B) Amount payable to the bank  
 (C) Debit balance in the pass book  
 (D) None of the above

ரொக்கப் பேரேட்டில் மிகைப்பற்று என்பது

- (A) செல்லு புத்தகத்தில் வரவு இருப்பு காண்பிப்பது  
 (B) வங்கியில் செலுத்த வேண்டிய தொகை  
 (C) செல்லு புத்தகத்தில் பற்று இருப்பு காண்பிப்பது  
 (D) மூன்றும் அல்ல

9. Returns inwards are deducted from  
 (A) Purchase (B) Sales  
 (C) Returns outward (D) Both of all account

உள் திருப்பம் கழிக்கப்படுவது

- (A) கொள்முதலிலிருந்து (B) விற்பனையிலிருந்து  
 (C) வெளித்திருப்பத்திலிருந்து (D) இவை அனைத்து கணக்குகளும்

10. Double sided errors affect  
 (A) One account  
 (B) Two accounts only  
 (C) Two or more accounts  
 (D) None of these

இரண்டு பக்க பிழைகள் - பதிப்பது

- (A) ஒரு கணக்கு  
 (B) இரண்டு கணக்குகள் மட்டும்  
 (C) இரண்டு அல்லது அதிகப்படியான கணக்குகள்  
 (D) மூன்றும் அல்ல

11. A bank reconciliation statement is prepared by
- |                            |                   |
|----------------------------|-------------------|
| (A) A customer of the bank | (B) Bank          |
| (C) Creditor of the bank   | (D) None of these |

வங்கி ஒத்திசைவுப் பட்டியல் - தயார் செய்வது

- |                               |                   |
|-------------------------------|-------------------|
| (A) வங்கியின் வாடிக்கையாளரால் | (B) வங்கியினால்   |
| (C) வங்கிக்கு கடன் ஈந்தோரால்  | (D) மூன்றும் அல்ல |

12. Reserves are created out of
- |                      |                      |
|----------------------|----------------------|
| (A) Revenue profits  | (B) Capital profits  |
| (C) Goodwill reserve | (D) Both (A) and (B) |

ஒதுக்கீடுகள் ————— லிருந்து உருவாக்கப்படுகிறது.

- |                            |  |
|----------------------------|--|
| (A) வருவாய் இலாபத்தில்     | (B) மூலதன இலாபத்தில்                   |
| (C) நற்பெயர் ஒதுக்கீட்டில் | (D) (A) மற்றும் (B) இரண்டில் இருந்தும் |

13. Provision is made for
- |   |
|---|
| (A) a definite future loss              |
| (B) a definite future expenses          |
| (C) an uncertain future expense or loss |
| (D) both (A) and (B)                    |

ஒதுக்கீடு-உருவாக்கப்படுவது

- |  |
|--|
| (A) உறுதியான எதிர்கால நட்டத்திற்காக                        |
| (B) உறுதியான எதிர்கால செலவுகளுக்காக                        |
| (C) எதிர்பாராத எதிர்கால செலவுகளுக்காக அல்லது நட்டத்திற்காக |
| (D) (A) மற்றும் (B) க்காக                                  |

14. Maintenance expenses are
- |                    |                       |
|--------------------|-----------------------|
| (A) Revenue items  | (B) Capital items     |
| (C) Revenue income | (D) None of the above |

பராமரிப்புச் செலவு - என்பது

- |                      |                   |
|----------------------|-------------------|
| (A) வருவாய் இனம்     | (B) மூலதனம் இனம்  |
| (C) வருவாய் வருமானம் | (D) மூன்றும் அல்ல |

15. Capital expenditure is incurred to purchase
- |                |                       |
|----------------|-----------------------|
| (A) Machinery  | (B) Material          |
| (C) Stationary | (D) None of the above |

மூலதன செலவு - என்பது ————— ஐ கொள்முதல் செய்வது ஆகும்.

- |                     |                   |
|---------------------|-------------------|
| (A) இயந்திரங்கள்    | (B) உபகரணங்கள்    |
| (C) எழுது பொருட்கள் | (D) மூன்றும் அல்ல |

16. When a concern make investment in Government Bond, it is  
(A) An asset (B) Liability  
(C) Revenue expenditure (D) None of these

ஒரு நிறுவனம் - அரசு பத்திரங்களில் முதலீடு செய்கிறது என்றால் - அது

- (A) ஒரு ஆஸ்தி (B) பொறுப்பு  
(C) வருவாய் செலவினம் (D) மூன்றும் அல்ல

17. Balance sheet is a statement of  
(A) Financial position of the organization  
(B) Profit  
(C) Liabilities  
(D) None of the above

இருப்பு நிலைக் குறிப்பு - என்பது

- (A) ஒரு நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கை ஆகும்  
(B) இலாபம்  
(C) பொறுப்புக்கள்  
(D) மூன்றும் அல்ல

18. Amount received in advance is  
(A) A liability (B) An asset  
(C) An expenditure (D) A contingent liability

ஒரு தொகை முன்பணமாக பெறுவது - என்பது

- (A) ஒரு பொறுப்பு (B) ஒரு ஆஸ்தி  
(C) ஒரு செலவு (D) ஒரு சாதல்வார் பொறுப்பு

19. Final accounts are prepared with the help of  
(A) Journal entries (B) Cash book  
(C) Trial balance (D) Purchase book

இறுதிக் கணக்கு ————— ன் உதவியைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது.

- (A) வியாபார நடவடிக்கை பதிவுகள் (B) ரொக்க புத்தகம்  
(C) இருப்பாய்வு (D) கொள்முதல் புத்தகம்

20. Single entry system followed by  
(A) Sole proprietor organization (B) Partnership concern  
(C) Companies (D) Non-trading concern

ஒற்றைப் பதிவு முறை - என்பது ————— ல் பராமரிக்கப்படும்.

- (A) ஒரு முதலாளித்துவ அமைப்பு (B) பங்குதாரர் நிறுவனம்  
(C) நிறுவனங்கள் (D) வியாபார நடவடிக்கையற்ற நிறுவனம்

21. Gross profit calculated as
- (A) Direct Income – Expenditure
  - (B) Indirect income – indirect expenditure
  - (C) Opening stock – closing stock
  - (D) Opening stock + purchase – closing stock

மொத்த இலாபம் என்பது

- (A) நேரடி வருமானம் – செலவுகள்
- (B) மறைமுக வருமானம் – மறைமுக செலவுகள்
- (C) ஆரம்ப இருப்பு – இறுதி இருப்பு
- (D) ஆரம்ப இருப்பு + கொள்முதல் – இறுதி இருப்பு

22. Bank reconciliation statement prepared for

- (A) Ascertaining differences in cash and pass book
- (B) Ascertain gross profit
- (C) Ascertain net profit
- (D) Calculation of ratios

வங்கி ஒத்திசைவுப் பட்டியல் தயாரிப்பது

- (A) ரொக்கம் மற்றும் பற்று வரவு செல்லு புத்தக பதிவேடுகள் ஆகியவைகளில் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்வதற்காக
- (B) மொத்த இலாபத்தை தெரிந்து கொள்வதற்காக
- (C) நிகர இலாபத்தை தெரிந்து கொள்வதற்காக
- (D) விகிதாச்சாரங்களை கணக்கீடு செய்வதற்காக

23. Capital receipts are

- (A) Long term receipts
- (B) Short term receipts
- (C) Medium term receipts
- (D) None of these

மூலதன வரவுகள் என்பது

- (A) நீண்ட கால வரவு
- (B) குறுகிய கால வரவு
- (C) மத்திய கால வரவு
- (D) மூன்றும் அல்ல

24. Sole proprietor organization is

- (A) One man business
- (B) Business done by two or more persons
- (C) Business done by two persons
- (D) None of these

ஒரே முதலாளித்துவ நிறுவனம் – என்பது

- (A) ஒரு மனித வியாபாரம்
- (B) இரண்டு அல்லது அதிகமான நபர்களால் மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கை
- (C) இரண்டு நபர்களால் நடைபெறும் வியாபார நடவடிக்கை
- (D) மூன்றும் அல்ல

25. Working capital is used to
- (A) To meet the expenses (B) To purchase stationery  
(C) For investments (D) Kept as reserve

நடைமுறை மூலதனம் – பயன்படுவது

- (A) செலவுகளை எதிர்கொள்வது (B) எழுதுபொருட்கள் வாங்குவதற்கானது  
(C) முதலீடு செய்வதற்கு (D) ஒதுக்கீடு ஆக வைப்பதற்கு

26. The term depletion is used for
- (A) Intangible assets (B) Fixed assets  
(C) Natural resources (D) Tangible assets

வெறுமையாதல் என்ற சொல் தொடர்புடையது

- (A) கண்ணுக்குப் புலனாகச் சொத்துக்கள் (B) நிலைச் சொத்துக்கள்  
(C) இயற்கை கனிம வளங்கள் (D) புலனாகும் சொத்துக்கள்

27. Consigner and consignee relationship is that
- (A) Buyer and seller  
(B) Principal and agent  
(C) Debtor and creditor  
(D) None of the above

சரக்கு அனுப்புபவர் மற்றும் சரக்கு பெறுபவர் ஆகிய இருவரின் தொடர்பு – என்பது

- (A) வாங்குபவர் மற்றும் விற்பவர்  
(B) முதல்வர் மற்றும் முகவர்  
(C) கடன் வாங்குபவர் மற்றும் கடன் கொடுப்பவர்  
(D) மூன்றும் அல்ல

28. \_\_\_\_\_ ratio measure the firm of the liquid ratio.

- (A) Absolute ratio (B) Operating  
(C) Capital turnover (D) Net profit

\_\_\_\_\_ என்பது நீர்மை விகிதத்திலிருந்து மாற்றி அமைக்கப்பட்டதாகும்.

- (A) துல்லிய நீர்மை விகிதம் (B) நடைமுறை  
(C) பங்கு மூலதனம் (D) நிகர இலாபம்

29. Gross profit can be ascertained by deducting cost of goods sold from \_\_\_\_\_.

- (A) Sales (B) Purchase  
(C) Sales return (D) Purchase return

மொத்த இலாபத்தை \_\_\_\_\_ இருந்து விற்ப பொருளின் அடக்க விலையைக் கழிப்பதன் மூலம் காணலாம்.

- (A) விற்பனை (B) கொள்முதல்  
(C) விற்பனை திருப்பம் (D) கொள்முதல் திருப்பம்

30. Overriding commission is meant for

- (A) Additional efforts to sell
- (B) Prompt payment
- (C) Minimizing expense
- (D) Bears the loss of bad debts

அதிகப்படியான தரவு என்பது

- (A) விற்பனைக்கு கூடுதல் முயற்சி செய்வது
- (B) சரியான நேரத்தில் செலுத்துவது
- (C) செலவினைக் குறைக்கும் பொழுது
- (D) சந்தேகம் மற்றும் வராக்கடன்களினால் ஏற்படும் நட்டத்தை எதிர்கொள்ளும்பொழுது

31. The balance of consignment stock would be shown

- (A) On the liabilities side of the balance sheet
- (B) On the asset side of the balance sheet
- (C) On the credit side of trading a/c
- (D) On the debit side of trading a/c

அனுப்பு சரக்கு-ன் பதிவு காணப்படுவது ————— பகுதியில் ஆகும்.

- (A) இருப்பு நிலை குறிப்பின் பொறுப்பு பகுதியில்
- (B) இருப்பு நிலை குறிப்பின் ஆஸ்தி பகுதியில்
- (C) வியாபாரக் கணக்கின் வரவுப் பகுதியில்
- (D) வியாபாரக் கணக்கின் பற்றுப் பகுதியில்

32. A joint venture is

- (A) A general partnership
- (B) A particular partnership
- (C) Non-limited to a particular venture
- (D) None of the above

கூட்டு துணிகர முயற்சி – என்பது

- (A) ஒரு பொது கூட்டாண்மை
- (B) ஒரு குறிப்பிட்ட கூட்டாண்மை
- (C) வரையறுக்கப்படாத ஒரு குறிப்பிட்ட துணிகர முயற்சி
- (D) மூன்றும் அல்ல

33. Capital account of the co-ventures are of the nature of

- (A) Personal a/c
- (B) Nominal a/c
- (C) Real a/c
- (D) Both (A) and (C)

கூட்டு துணிகர முயற்சி-யில் மூலதன கணக்கு என்பது ————— ஆகும்.

- (A) ஆள்சார் கணக்கு
- (B) பெயரளவுக் கணக்கு
- (C) ஆள்சாரா கணக்கு
- (D) (A) மற்றும் (C) இரண்டும்

34. Profit or loss on joint venture shared by the co-ventures

- (A) Equally (B) In the capital ratio  
(C) As per agreement (D) In the general ratio

கூட்டு துணிகர முயற்சி-யில் இலாபம் அல்லது நட்டம் கூட்டாளிகளால் \_\_\_\_\_ ஆக பகிரப்படும்.

- (A) சமமாக (B) மூலதன விகிதாச்சார அடிப்படையில்  
(C) ஒப்பந்த ஷரத்துக்களின் படி (D) பொது விகிதாச்சார அடிப்படையில்

35. In absence of an agreement profits and losses are divided

- (A) In the ratio of capital method  
(B) In the ratio of time devoted by each partner  
(C) Equally  
(D) Profitability

உடன்பாடு இல்லாத நிலையில் இலாப நட்டம் பகிரப்படுவது

- (A) முதல் முறை விகிதத்தின் அடிப்படையில்  
(B) ஒவ்வொரு கூட்டாளியும் செலவிட்ட நேர விகிதத்தின் அடிப்படையில்  
(C) சமமாக  
(D) இலாப விகிதத்தில்

36. The term inventory includes stock of

- (A) Finished stock  
(B) Work-in-progress  
(C) Raw materials and components  
(D) All of the above

பொருள் இருப்பு - என்பது \_\_\_\_\_ உள்ளடக்கியது.

- (A) முடிவு பெற்ற இருப்பு  
(B) முன்னேற்றத்தில் உள்ள பணிகள்  
(C) உபகரணங்கள் மற்றும் துணை பொருட்களும்  
(D) மேற்குறிப்பிட்ட அனைத்தும்

37. Under FIFO method, closing stock is valued

- (A) at cost  
(B) at market price  
(C) lower of cost and market price  
(D) none of these

எப்.ஐ.ஓ. முறையில் இறுதி இருப்பு \_\_\_\_\_ன் அடிப்படையில் மதிப்பிடப்படுகிறது.

- (A) செலவின் அடிப்படையில்  
(B) சந்தை விலை-யின் அடிப்படையில்  
(C) அடக்க விலை மற்றும் சந்தை விலை குறைவு  
(D) மூன்றும் அல்ல



38. The ultimate objective of accounting for inventories is the proper determination of

- (A) net realizable value profit
- (B) closing stock
- (C) profit
- (D) none of these

பொருள் இருப்புப்பட்டியல் – கணக்கீடு செய்வதன் அடிப்படையான நோக்கம் ————— அறிவது ஆகும்.

- (A) உண்மையில் பெறக்கூடிய நிகர இலாப மதிப்பு
- (B) இறுதி இருப்பு
- (C) இலாபம்
- (D) மூன்றும் அல்ல

39. Interest on capital is

- (A) Profit for the business
- (B) Expenditure for the business
- (C) Income for the business
- (D) Loss for the business

மூலதன வட்டி – என்பது

- (A) வியாபாரத்தின் இலாபம்
- (B) வியாபாரத்தின் செலவு
- (C) வியாபாரத்தின் வருமானம்
- (D) வியாபாரத்தின் நட்டம்

40. The cash book records

- (A) All cash receipts
- (B) All cash payments
- (C) All cash receipts and payments
- (D) None of these

ரொக்கப்புத்தகத்தில் ————— பதிவுகள் மேற்கொள்ளப்படும்.

- (A) அனைத்து ரொக்க வரவுகள்
- (B) அனைத்து ரொக்க செலவுகள்
- (C) அனைத்து ரொக்க வரவு மற்றும் செலவுகள்
- (D) மூன்றும் அல்ல

## **ROUGH WORK**